

Spoken Hindi Students List.

2014 - 2015

S. NO	Names	Class
1.	M. Suganya	I B. SC - E.S
2.	M. Nadhumitha	I B. Sc - physics
3.	R. Shanmuga priya	I B. SC - physics.
4.	Gr. vidhya	I B. Sc - physics.
5.	S. srividhya	I B. C. A.
6.	k. Supraja	I B. C. A.
7.	Deepa chandra Sekar	I Microbiology.
8.	R. Karthiga	I Microbiology.
9.	Deepi Kathiruparth	I Microbiology.
10.	K. Karmani	I Bio - Chemistry.
11.	R. Abinaya	I B. A [Economics]
12.	P. Ishwarya	I B. Com.
13.	N. Hemalatha	I B. Com.
14.	S. pavithra	I B. Com.
15.	I. Sabarunisha	I B. Com
	R. Sathya	



Spoken Hindi Students List

2015 - 2016.

S. No	Names	Class
1.	R. Gayathri	I Micro-Biology.
2.	R. Dhivya.	I Bio-Chemistry.
3.	M. Ragini	I B.Sc - C.S.
4.	R. Rohini	I B.Sc - C.S.
5.	R. Priyanka	I B.A - Eng
6.	S. Dhivya	I B.B.A.
7.	V. Elizabeth.	I B.B.A.
8.	M. Ranika Karpuraya	II B.B.A.
9.	M. Tamil Elakkiya.	II B.B.A.
10.	V. Dharani	II B.Com.
11.	V. Keerthana	II B.Com.
12.	T. Alagu Lakshmi	II B.Com.
13.	P. Vaishnavi	II B.Com.
14.	P. Manisha	II B.Com.
15.	R. Dharani	II B.A

R. Sathya



Spoken Hindi Students List.

2016-2017

S.No.	Names.	class
1.	Subha Shree Sivakumar	I B.C.A.
2.	Twinkle Kumari.	I B.C.A.
3.	M. priya Dharshini	I B.Sc.
4.	T. p. Akila	I B.Sc - Micro
5.	A. Afsana	I B.Sc - Micro
6.	T. Sandhya	I B.Com.
7.	K. Kamala Valli	I B.Com.
8.	V. Manisha	I B.Com.
9.	S. Shoba Kumari	I B.Com
10.	D. Susila Kumari	I B.Com
11.	S. Varshini	I B.Com.
12.	S. priya koundar	I B.Com C.A.
13.	T. J. Reshma	I B.A - Eng
14.	P. Ayswariya	I B.A - Eng
15.	R. Keerthana	I B.A - Eng

R. Sathya



Spoken Hindi Students List

2017-2018.

S.No	Names	Class
1.	S. Madhu vidhya.	I B.Sc - Maths.
2.	D. Madhumitha	I B.Sc - Maths.
3.	M. Sangeetha	I B.Sc - Maths.
4.	B. Sambavee	I B.Sc Chemistry.
5.	R. Gomathi	I B.C.A.
6.	G. Riya Sikdar	I B.Com.
7.	K. Kriya Sakthi	I B.Com(BM)
8.	@. Ramsha Batool	I B.Com[B.M].
9.	P. Vajraastha	I B.Com[B.M].
10.	R. Loga Abirami	I B.B.A.
11.	D. Shalini	I B.B.A.
12.	R. Ramya	II B.A - Eng
13.	V. Shanthi Kalavani	I B.A - Eng.
14.	T. Siva Bharathi.	II B.Sc - Phy.
15.	R. Mohana priya R. Sathya	II B.Sc - Phy.



Spoken Hindi Students List.

2018 - 2019.

S.No	Names	Class.
1.	A. Deepa Lakshmi	I B.Sc - phy
2.	T. priya dharshini	I B.Sc - phy.
3.	D. Gowsalya	I B.Sc - Chemi
4.	K. Sathya praveena	I B.Sc - Chemi.
5.	M. Kasifu Banu	I B.Com
6.	J. Raja Rajeshwari	I B.Com.
7.	B. Shanthi	I B.Com.
8.	K. Grajathi	I B.Com B.M.
9.	K. Vaishnavi	I B.A - Eng.
10.	S. Naga Lakshmi	I B.A - Econ
11.	S. Bharathi	II B.Sc - phy.
12.	T. priya dharshini	II B.Sc - phy.
13.	S. Akila	II B.Sc - phy
14.	S. Sri kanya	III B.Sc - Maths
15.	S. prathika	II B.S - Maths

R. Sathya






Shabari

Hindi Speaking Course

THROUGH
ENGLISH AND TAMIL





Shabari Book House

"Shabari Palace"

194, Second Agraharam, Salem - 636-001.

Landline : 94431-65414, 94433-65414

Mobile : 98427-65414

email : shabarisalem@gmail.com

visit us @ www.shabari.org

भाग-I – Part-I – பாகம்-I

1. स्वर - உயிர் எழுத்துக்கள் - Vowels 19
2. व्यंजन - மெய்யெழுத்துக்கள் -Consonants 19
3. उच्चारण करके अभ्यास करें - உச்சரித்துப் பழகுவோம்
- Let us learn to pronounce 20
4. आकार से भ्रम पैदा करनेवाले अक्षर
- தோற்றத்தில் குழப்பம் விளைவிக்கும் எழுத்துக்கள்
- Letters often give confusion 22
5. स्वर एवं व्यंजन के मेल - உயிர்மெய் எழுத்துக்கள்
- Combination of vowels-Consonant letters 23
6. उच्चारण विधियाँ - உச்சரிப்பு விதிகள் - Pronunciation rules 32
7. अनुस्वर - மூக்கொலி - Nasal Sound 34
8. संयुक्ताक्षर - கூட்டெழுத்துக்கள் - Conjuncts 36
9. कुछ विशेष आकार - சில சிறப்பான வடிவங்கள்
- Some special forms 39
10. और कुछ उदाहरण - மேலும் சில உதாரணங்கள்
- A few more examples 39

भाग-II – Part-II – பாகம்-II

1. यह ... वह - இது.....அது, இவன்....அவன், இவள்....அவள் -
This.....That 41
2. वे ... ये - அவர்கள்.....இவர்கள், அவைகள்.....இவைகள் -
They 48
3. मैं ...पर...भी...और - இல்-மேல்-கூட-மேலும்
- In-On-Also-And 52
4. यहाँ...वहाँ...कहाँ - இங்கே-அங்கே-எங்கே ?
- Here-There-Where ? 56
5. मैं ... तुम ... आप - நான்-நீ-நீங்கள் - I-You, You (Plural) .. 60

11. हिन्दी में बोलना आता है ? - ஹிந்தியில் பேச வருமா ? - Able to speak in Hindi ?	259
12. जब प्रेमी-प्रेमिका मिलते हैं - காதலர்கள் சந்திக்கும்போது - While Lovers Meet	261
13. जब दोस्त मिलते हैं - நண்பர்கள் சந்திக்கும்போது - While Friends Meet	268
14. जब दोस्त बिदा होते हैं - நண்பர்கள் விடைபெறும் பொழுது - While Friends part	270
15. दूरभाष पर - தொலை பேசியில் - On the Telephone	272
16. रास्ता पूछना - வழி கேட்பது - Asking for the route	275
17. भ्रमण के बारे में - பயணத்தைப் பற்றி - About a trip	279
18. दो दिन के बाद - இரண்டு நாட்கள் கழித்து - After two days	281
19. सार्वजनिक पुस्तकालय में - பொது நூலகத்தில் - In a Public Library	284
20. सिनेमा घर जाने के बारे में - I - திரைப்படம் செல்வது பற்றி - I - About going to cinema - I	288
21. सिनेमा घर में - II - திரை அரங்கில் - II - At the cinema theatre - II	292
22. पुलिस स्टेशन में - காவல் நிலையத்தில் - In the police station	294
23. डाक्टर के साथ - மருத்துவருடன் - With the Doctor	300
24. समुद्र-तट पर - கடற்கரையில் - In the Beach	303
25. रेल्वे चबूतरे पर - இரயில்வே நடைமேடையில் - On the Railway Platform	309
26. स्कूल में- பள்ளியில் - In the School	312
27. बैंक में- வங்கியில் - In the Bank	315
28. बर्तन की दूकान में - பாத்திரக் கடையில் - In the Vessel shop	318

29. दर्जी की दूकान में - தையற்கடையில் - In the Tailor shop ..	322
30. स्वागत एवं विदा - வரவேற்பும் - பிரிவும் - Welcome and Parting	324
31. शुभ-कामनाएँ - வாழ்த்துக்கள் - Good-wishes	326
32. सान्त्वना - ஆறுதல் - Consolation	327
33. विश्वास - நம்பிக்கை - Faith	328
34. क्षमा - மன்னிப்பு - Apology	330
35. सहमती ... असहमति - ஏற்பு ... மறுப்பு - Agree ... Disagree	332

भाग-IV — Part-IV — பாகம்-IV

1. यह अत्यावश्यक है..... - இது மிகவும் அவசியம்..... - It is Essential.....	337
அ) सामान्य शब्द - பொதுவாகப் பயன்படும் சொற்கள் - Commonly used words	
आ) पक्षि और पशु की बोलियाँ - பறவைகள் மற்றும் விலங்குகளின் ஒலிகள் - Sounds of Birds and Animals	342
2. क्रियायें - வினை சொற்கள் - Verbs	347
3. रिश्ता - உறவு - Relationship	351
4. शरीर के अंग - உடலின் அங்கங்கள் - Parts of Body	355
5. समय - காலம் - Time	357
6. स्थानवाचक शब्द - இடத்தைக் குறிக்கும் சொற்கள்... - Words of Place	359
7. परिमाणवाचक शब्द - அளவைக் குறிக்கும் சொற்கள்... - Words of quantity	360
8. रीतिवाचक शब्द - வழக்கமான சொற்கள் - Words of Manner	361
9. वजन - எடை - Weight	363

10. नाप - அளவு - Measurement	363
11. दिशाएँ - திசைகள் - Directions	364
12. ऋतु/मौसम - பருவகாலம் - Season	364
13. दिनों के नाम - நாட்களின் பெயர்கள் - Names of Days	365
14. महीनों के नाम - மாதங்களின் பெயர்கள் - Names of Months	366
15. अंग्रेज़ महीने - ஆங்கில மாதங்கள் - English Months	367
16. राशियाँ - ராசிகள் - Zodiac	367
17. रंग - வண்ணங்கள் - Colours	368
18. गणितीय चिह्न - கணிதக் குறியீடுகள் - Mathematical symbols	368
19. लेखन सामग्रियाँ - எழுதுபொருட்கள் - Stationery	369
20. दफ़्तर के सामान - அலுவலகப் பொருட்கள் - Office things	371
21. व्यवसाय - தொழில் - Occupation	373
22. पहनाव - உடைகள் - Dresses	376
23. आभूषण - நகைகள் - Jewels	377
24. नव रत्न - நவ மணிகள் - Nine gems	378
25. फूल - பூக்கள் - Flowers	378
26. फल - பழங்கள் - Fruits	379
27. तरकारियाँ - காய்கறிகள் - Vegetables	380
28. अनाज - தானியங்கள் - Grains	382
29. भोजन के पथार्थ - உணவுப்பொருட்கள் - Eatables	383
30. स्वाद - சுவை - Taste	385
31. पशु-जानवर - விலங்குகள் - Animals	386
32. कीड़े-मकोड़े - புழு-பூச்சிகள் - Worms-Insects	389
33. जल/पानी में रहनेवाले जीवजंतुएँ - நீர் வாழ் உயிரினங்கள் - Aquatic animals	390
34. रंगनेवाले जंतुएँ - ஊர்வன - Crawling creatures	390

35. जमीन पर तथा जल में रहनेवाला जन्तुएँ - நீரிலும் நிலத்திலும் வாழ்வன - Amphibians	390
36. पक्षी - பறவைகள் - Birds	391
37. एक शब्द, दो अर्थ - ஒரு சொல், இரு பொருள் - One word, two meanings	393
38. गृह की सामग्रियाँ - வீட்டுச் சாமான்கள் - Domestic articles	394
39. हिन्दी में प्रयोग किये जानेवाले उर्दू शब्द - ஹிந்தியில் பயன்படுத்தப்படும் உருதுச் சொற்கள் - Urdu words used in Hindi	398
40. पत्रिका में प्रयोग किये जानेवाले शब्द - பத்திரிகைத் துறையில் பயன்படும் சொற்கள் - Words used in print media	403
41. धार्मिक शब्द - ஆன்மீகச் சொற்கள் - Spiritual Words	405
42. प्रकृति से संबंधित शब्द - இயற்கை தொடர்பான சொற்கள் - Words related to Nature	406
43. गाँव और शहर - கிராமமும் நகரமும் - Village and Town	408
44. क्रमसूचक संख्याएँ - வரிசை எண்கள் - Ordinals	410
45. भिन्न - பின்னம் - Fraction	410
46. गुणज - எண் மடங்குகள் - Multiples	411
47. यौगिक संख्या - இணை எண்கள் - Compound numerals ..	411
48. समूहवाचक संज्ञाएँ - குழுவப் பெயர்கள் - Collective nouns ..	412
49. इमारतें और उनके अंग - கட்டிடங்களும் அவற்றின் பாகங்களும் - Buildings and their parts	413
50. मसाला एवं औषधी चीजें - மசாலா மற்றும் மருந்துப்பொருட்கள் - Spices and Medicine items	416
51. विस्मय - வியப்பு - Exclamation	418
52. रोग - நோய் - Disease	419
53. शब्द का खेल - வார்த்தை விளையாட்டு - Word Play	422

6. आओ ... आइए - வா.....வாருங்கள் - Come.....Please come	65
7. नहीं ... न ... मत - இல்லை - கூடாது - No - Don't.....	73
8. का ... के ... की -உடைய - Of.....	78
9. मेरा ... तुम्हारा - என்னுடைய.....உன்னுடைய - My.....Your	87
10. उनका ... इनका - அவருடைய.....இவருடைய - Theirs, their	94
11. से ... के लिए ... को - ...இருந்து ...அதற்காக ...க்கு -From.....For.....To	100
12. मुझको ... तुमको - எனக்கு, என்னை.....உனக்கு, உன்னை - To me, me.....To you, you	107
13. आता है ... आती है - வருகிறான் - வருகிறாள்-வருகிறது - (He) comes - (She) comes - It comes	112
14. पढ़ रहा है ... पढ़ रही है - படித்துக்கொண்டிருக்கிறான்...படித்துக்கொண்டிருக்கிறாள் - (He) is reading...(She) is reading	120
15. आएगा ... आएगी - வருவான்-வருவாள் - (He) will come - (She) will come	124
16. था, थी; थे, थी - இருந்தது - இருந்தன - was - were	132
17. के सामने ... के पीछे - முன்னால்.....பின்னால் - In front of.....Behind	147
18. पुल्लिंग या स्त्रीलिंग - ஆண்பாலா அல்லது பெண்பாலா ? - Masculine or Femenine ?	158
19. एक या अनेक/बहुत ? - ஒன்றா ? பலவா ? - One or Many	165
20. सक ... चाहिए - முடியும் - வேண்டும் - Can - Want.....	171
21. ही - மட்டும் - Only	180
22. अगर ... तो - ஆனால் - அப்படியானால் - If-Then	183
23. तो ... सही - சந்தேகமில்லை - சரி - No doubt - Correct	186
24. कि - ...என்று - ...That	191

54. धंधे के औजार - தொழிற்கருவிகள் - Tools	423
55. खनिज पदार्थ - தாதுப்பொருட்கள் - Minerals	425
56. बाजे वाद्य - இசைக்கருவிகள் - Musical Instruments	427
57. सभ्यता शब्द - பண்பாட்டுச் சொற்கள் - Courtesy words ...	428
58. दौरे के शब्द - பயணத்தின் பொழுது - Words used during Travel	430
59. सर्वनाम - பிரதிப்பெயர்ச்சொற்கள் - Pronouns	432
60. विशेषण - பெயருரிச்சொற்கள் - Adjectives	434
61. अनुरोध - வேண்டுகோள் - Request	438
62. आज्ञा - ஆணை - Order	441
63. शरीर के क्रिया - உடலின் செயல்பாடுகள் - Functions of the body	453
64. मन की दशाएँ - உள்ளத்தின் தன்மைகள் - States of mind ..	454
65. कमियाँ - குறைபாடுகள் - Deformities	455
66. पदनाम - பதவிப்பெயர் - Designation	456
67. प्रशासनिक शब्द - நிர்வாகச் சொற்கள் - Administrative Terms	465
68. व्याकरण शब्दावली - இலக்கணச் சொற்கள் - Grammatical Terms	481
69. कुछ पुल्लिंग शब्द - சில ஆண்பால் சொற்கள் - Few masculine words	486
70. कुछ स्त्रीलिंग शब्द - சில பெண்பால் சொற்கள் - Few feminine words	489
71. संख्या - எண்கள் - Numerals	491



किमर्थं भवती रोदिति ? - நீங்கள் (பெண்) ஏன் அழுகிறீர்கள்?
கிமர்த்தம் பவத் ரோதிதி? - Why do you weep now?

सः मिष्टान्नं बहु इच्छति ।

ஸ: மிஷ்டான்னம் பஹு இச்சதி.

அவன் இனிப்புப் பண்டத்தை மிகவும் விரும்புகிறான்.
He likes sweet dishes very much.

सा तत् कार्यं कर्तुं न शक्नोति ।

ஸா தத் கார்யம் கர்த்தும் ந சக்னோதி.

- அவள் அந்த வேலையைச்
செய்ய இயலாதவள்.

- She is unable to do that work.

अतिथिः आगतवान् । पितरम् आह्वयतु ।

அதிதி: ஆகதவான் பிதரம் ஆஹ்வயது.

- விருந்தாளி வந்திருக்கிறார்.
தகப்பனாரைக் கூப்பிடு.

- A guest has come. Call
father.

किं कर्तुं शक्यते ?

- என்ன செய்ய முடியும்?

கிம் கர்த்தும் சக்யதே? - What can we do?

कुत्रापि न दृश्यते खलु ?

- எங்குமே தென்படவில்லை அல்லவா?

குத்ராபி ந த்ருஷ்யதே கலு?

- It is not found any where, is it?

किम् अहम् अन्तः आगन्तुं शक्नोमि ?

- நான் உள்ளே வரலாமா?

கிம், அஹம் அந்த: ஆகந்தும் சக்னோமி? - May I come in?

तत् किम् इति अहं ज्ञातुमिच्छामि ।

- அது என்ன என்று தெரிந்து

தத் கிம் இதி அஹம் ஜாதுமிச்சாமி.

கொள்ள விரும்புகிறேன்.

- I would like to know what it is ?

कृपया लेखितुं प्रयत्नं करोतु ।

- தயவுசெய்து எழுத முயற்சி செய்யுங்கள்.

க்ருபயாலேகிதும் ப்ரயத்னம் கரோது. - Please try to write.

तत्र गत्वा आगच्छतु ।

- அங்கு சென்று (பிறகு) வாருங்கள்.

தத்ர கத்வா ஆகர்சது.

- Go there and come afterwards.

आचार्यं दृष्ट्वा चर्चा करोतु ।

- ஆசிரியரைப் பார்த்து

ஆசார்யம் த்ருஷ்ட்வா சர்சாம் கரோது.

விவாதம் செய்யுங்கள்.

- Meet the teacher
and discuss.

QUERIES - கேள்வி பதில்

1. கேள்வி : ஸம்ஸ்க்ருதம் கடினமான மொழியா?

பதில் : சிலர் ஸம்ஸ்க்ருதம் கடினம் என்று நினைக்கிறார்கள் மக்கள். எளிமையான ஸம்ஸ்க்ருதத்தில் யாரும் பேசிக் கேட்டதே இல்லை என்பதே இதற்குக் காரணம். எந்த ஒரு மொழியும் கடினமோ சுலபமோ கிடையாது. எப்பொழுதுமே பேச்சு, வழக்கில் இருக்கும் மொழி சுலபமாகவும் இலக்கியத்தில் உபயோகிக்கப்படும் மொழி கடினமாகவும் இருக்கும். இப்படியிருக்க ஸம்ஸ்க்ருத மொழி கடினம் என்ற எண்ணம் மக்கள்மனதில் எப்படி பதிந்தது? அதற்கு ஸம்ஸ்க்ருத மொழியை கற்பிக்கும் முறையே காரணம்: கடந்த நூறு வருடங்களுக்கு மேலாக பாரதத்தின் ஆரம்பப் பள்ளியிலிருந்து ஆரம்பித்து பல்கலைக்கழகங்கள் வரை எல்லா இடங்களிலும் இலக்கண ரீதியாக மொழி-பெயர்ச்சு செய்தே கற்பிக்கும் வழக்கம் இருந்து கொண்டு இருக்கிறது. இந்த வழக்கம் பாரதீய வழக்கம் அல்ல. இது ஐரோப்பிய முறைக் கல்வி. ஸம்ஸ்க்ருத மொழியை ஹிந்தியிலோ, ஆங்கிலத்திலோ மற்றும் இதர மாநில மொழிகளிலோ கற்பிக்கும் முறை வழக்கத்தில் இருக்கிறது. ஸம்ஸ்க்ருதத்தின் மோசமான நிலைக்கு இதுவும் காரணம். அதனால் துவக்க நிலையிலிருந்து ஸம்ஸ்க்ருதத்தை ஸம்ஸ்க்ருதத்திலேயே கற்பிக்க வேண்டும்.

1. Is Sanskrit a difficult language?

Ans : No, Some think that Sanskrit is a difficult language, because, people have not heard the speakers in Sanskrit who speak in a simple way. No language is either difficult or easy. Always, the language used in conversation sounds easy and the language used in epics and other great literary works sound difficult. The method of teaching Sanskrit has made people consider it, to be a difficult language. More than ten decades, from the school to the university level, languages have been taught grammatically by translating it. This is not the method followed by India but by Europe. Sanskrit has been taught in English, Hindi or any other languages. This is not the right method of teaching. Hence, Sanskrit must be taught only in

7. सुजीर्णन्नं सुविद्यमान सुतः
सुशासिता स्त्री नृपतिः सुसेवितः ।
सुचिन्त्य चोक्तं सुविचार्य यत्कृतं
सुदीर्घकालेपि न याति विक्रियाम् ॥

ஊஜீர்ணம் அண்ணம் ஸுவிசசஷண ஸுத:
ஸ்ஸாஸிதா ஸ்த்ரீ ந்ருபதி: ஸுஸேவித:
ஸசிந்த்ய சோக்தம் ஸுவிசார்ய யத்க்ருதம் ।
ஸதீர்க காலே அபி ந யாதி விக்ரியாம் ॥

Food well digested, a son very wise (well educated), a wife well disciplined, a king served faithfully, what is spoken after being well thought over, and what is done after due consideration these do not lead to a bad result even after a very long time.

8. लोभाज्जोधः प्रभवति लोभात्कामः प्रजायते ।
लोभान्मोहश्च नाशश्च लोभः पापस्य कारणम् ॥
லோபாத் க்ரோத: ப்ரபவதி
லோபாத் காம: ப்ரஜாயதே ॥
லோபான் மோஹஸ்ச நாசஸ்ச
லோப: பாபஸ்ய காரணம் ॥

From greed proceeds frustration, from greed springs up the desire (for pleasures) and from greed results infatuation and finally ruin. Greed is the root of sin.

9. षड् दोषाः पुरुषेणैह हातव्या भूतिमिच्छता ।
निद्रा तन्द्रा भयं क्रोध आलस्यं दीर्घसूत्रता ॥
ஷட் தோஷா: புருஷேணைஹ ஹாதவ்யா பூதிமிச்சதா ।
நீத்ரா, தந்த்ரா, பயம் க்ரோத ஆலஸ்யம் தீர்கஸ்த்ரதா ॥

A man wishing for welfare in this world, should avoid these six faults; Viz. Sleepiness slothfulness, timidity, anger, idleness and procrastination (tending to delay.)